



சபரகமுவ மாகாணக்கல்வி திணைக்களம்
விடுமுறை கால செயலட்டை(வாராந்த பாடசாலை)
பாடம் - சுகாதாரமும் உடற்கல்வியும்

தரம் -07 (வாரம் ஏழு)
மாவனல்லை கல்வி வலையம்
தயாரிப்பு- M.I. Riyas Ahmed

10- அன்றாட வாழ்வின் சவால்களை வெற்றிகொள்வோம்

பாடத்தை பயன்படுத்தி கீழ் தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை தருக

- 1- அன்றாட வாழ்வில் நாம முகம் கொடுக்கும் சவால்கள் சில தருக
2. தொற்றாத நோய்கள் ஏற்பட ஏதுவான காரணிகள் நான்கு தருக
3. நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த பழக்க வழக்கம் மூன்றை குறிப்பிடுக
4. கீழ் தரப்பட்டுள்ள அட்டவணையை பூர்த்தி செய்க

வீட்டில் ஏற்படும் விபத்துக்கள்	வீதியில் ஏற்படும் விபத்துக்கள்	பாதையில் ஏற்படும் விபத்துக்கள்

5. துஷ்பிரயோகங்களில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடத்தைகள் நான்கு தருக

இடைவெளி நிறப்பு

(தனி நபர் சுகாதாரம், டெங்கு, மலேரியா, நிர்ப்பீடனம், BCG, தொற்றாத நோய்கள்)

6. அதிக கொழுப்பு, சீனி , உப்பு அடங்கிய உணவுகள் உண்பதால்.....ஏற்படும்
7. நோய்க் காவியான நுளம்புகள் மூலம்.....மற்றும்.....தொற்றும்
8. உடலை நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கு இயற்கையாக அமைந்துள்ளது.....எனப்படும்
9. காச நோயிலிருந்து பாதுகாப்பதற்கு.....தடுப்பூசி வழங்கப்படும்
10. சுயசுத்தத்தை பேணல், நல்ல பழக்க வழக்கம் என்பன.....ஆகும்